

May 16, 2019

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai - 400 001.

National Stock Exchange of India Limited
Listing Department
Registered Office: "Exchange Plaza",
C-1, Block G Bandra – Kurla Complex,
Bandra (E), Mumbai – 400 051.

Scrip Code: 532051

Scrip Code: SWELECTES

Dear Sir / Madam,

Sub: Submission of Clippings of the Notice of Board Meeting published in the Newspapers, Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

In terms of Regulation 47(1)(a) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we attach herewith the copies of newspaper advertisement with respect to notice of Board Meeting to be held on 28.05.2019 to consider and approve the Audited Standalone and Consolidated financial results of the Company for the Quarter and Year ended 31.03.2019 and to consider recommendation of dividend, if any, on the equity shares of the Company for the financial year 2018-19, which appeared in all editions of "Business Line" and in "THE HINDU" (Vernacular -Tamil)" on 16th May 2019, for your records.

Thanking you,

Yours faithfully,

For **SWELECT ENERGY SYSTEMS LIMITED**



R. SATHISHKUMAR
Company Secretary



Encl.: as above

the first of its kind to win US Food and Drug Administration approval.

Software tools

"The regulatory pathway has really become much more amenable, and we know for certain diseases, a digital therapeutic can actually be very effective," Chief Digital Officer Ameet Nathwani said in an interview at Sanofi's headquarters in Paris. "There's an opportunity in finding alternatives that are lower cost and can be delivered in a different

up tech start-ups to become more efficient.

"If you look at the cycle times, clearly in digital therapeutics they're disruptively shorter," according to Nathwani, who added the tech role to his responsibilities as Sanofi's chief medical officer earlier this year.

Newly-created digital jobs at companies, ranging from GlaxoSmithKline Plc to Novartis, are a sign of the pharma industry's desire to expand in the tech realm. Otsuka Pharmaceutical in January agreed to pay as much as

recent disorders, it said the new study could open the door for the company in the area of standalone digital treatments. Happify brings together scientists and game designers to develop new therapies, according to its website.

"We're looking to see whether we can not just improve the depression, but the question then is can you improve some of the underlying MS attributes," Nathwani said. "Digital therapeutics could be an interesting option for us."

Flawed anti-stall system

"No one has yet to conclude that the sole cause of this was the function on the airplane," Sir nett said, according to a recording of the November 27 meeting reviewed by *The New York Times*.

Less than four months later an Ethiopian Airlines flight crashed, killing all 157 people on board. The flawed anti-stall system played a role in both disasters.

Boeing is facing intense scrutiny for the design and certification

Simplilearn targets ₹500 cr revenue by 2021

PRESS TRUST OF INDIA

New Delhi, May 15

Ed-tech company Simplilearn said on Wednesday that it aims to clock ₹500 crore in revenue by 2021 as it strengthens its international operations and enterprise offerings. The company had recorded a revenue of ₹149 crore in 2017-18 and currently has a

revenue run rate of ₹300 crore. Founded in 2010, Simplilearn has grown its employee base from 400 in 2017 to over 1,000 in 2019.

The company said it aims to reach ₹500 crore revenue milestone by 2021 and it will expand its international operations by strengthening its presence in core markets like the US and Singapore.


SWELECT ENERGY SYSTEMS LIMITED
CIN: L93090TN1994PLC028578
Registered Office: 'SWELECT HOUSE',
No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore,
Chennai - 600 004, Tel. +91 44 24993266
Fax : +91 44 24995179. Email : cg_ind@swelectes.com
Website : www.swelectes.com

NOTICE

NOTICE is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a meeting of the Board of Directors of the Company will be held on Tuesday the 28th May 2019 at 11:00 A.M. at the Registered office of the Company, to consider and approve the Audited Standalone and Consolidated Financial Results of the Company for the Quarter and Year ended 31st March 2019 and to consider recommendation of dividend, if any, on the equity shares of the Company for the financial year 2018-19.

This intimation is available on the website of the Company viz. www.swelectes.com and also on the Stock Exchange websites www.bseindia.com and www.nseindia.com.

for SWELECT ENERGY SYSTEMS LIMITED

Sd/-
CHENNAI R. Sathishkumar
15.05.2019 Company Secretary

THE INDIA CEMENTS LIMITED

Regd. Office: "Dhun Building",
827, Anna Salai, Chennai 600 002.
CIN:L26942TN1946PLC000931
Email: investor@indiacements.co.in
Website: www.indiacements.co.in

NOTICE

This is to notify that a Meeting of the Board of Directors of the Company will be held on Saturday, the 25th May, 2019 at "Coromandel Towers", 93, Santhome High Road, Karpagam Avenue, R.A.Puram, Chennai 600 028, the Corporate Office of the Company to consider the audited financial results of the company for the quarter and year ended 31st March 2019.

For The India Cements Limited
Place : Chennai S.Sridharan
Date : 15.05.2019 Company Secretary

**WHEELS INDIA LIMITED**

Regd Office: 21, Pabulos Road, Chennai - 600 002
CIN: L35921TN1960PLC004175
Phone : 044-2623 4300; Fax: 044-2625 8511
Website: www.wheelsindia.com

NOTICE

Notice is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, a Meeting of the Board of Directors will be held on **Wednesday, May 29, 2019**, inter alia, to consider the Audited Financial Results of the Company for the quarter and year ended March 31, 2019 and recommend final dividend if any, for the financial year ended March 31, 2019, subject to the approval of the shareholders in the ensuing Annual General Meeting of the Company. Further, the outcome of the above meeting will be available on the website of the company i.e www.wheelsindia.com and on the website of National Stock Exchange of India Limited www.nseindia.com

For Wheels India Limited
Chennai K.V.Lakshmi
May 15, 2019 Company Secretary

IMPAL
INDIA MOTOR PARTS & ACCESSORIES LIMITED
CIN : L65991TN1954PLC000558
Registered Office : 46, Whites Road, Chennai 600 014
Tel:044-28591433; Fax:044-28523009
Website : www.impal.net e-mail id : secy@impal.net

NOTICE
(For Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF) Suspend Account)

This notice is published pursuant to notification of Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules 2017. The said Rules read with the provisions of Sections 124 and 125 of the Companies Act 2013, require the Company to transfer all the equity shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years, to the Investor Education and Protection Fund Authority in the name of IEPF Suspend Account.

Hence, all the underlying shares in respect of which dividends are not claimed / Paid for the last 7 consecutive years from the year 2011-12 have to be transferred to the IEPF Suspend Account as per the said notification.

In compliance with the above, the Company has;

- communicated by registered post individually to all the concerned shareholders whose shares are liable to be transferred to the above referred IEPF Suspend Account and
- uploaded the full details of such shareholders and shares due for transfer to the above referred IEPF Suspend Account on its website www.impal.net (Shareholders are requested to refer to <http://www.impal.net/investor.htm> to ascertain the details of unclaimed dividends and the shares that are liable to be transferred to the IEPF Suspend Account together with the detailed procedure on the matter)

If the Company does not receive any communication from the concerned shareholders by 16th August 2019, the Company shall transfer the concerned shares to the above referred IEPF Suspend Account as per the procedure set out in the Rules. No claim shall lie against the Company in respect of unclaimed dividend and shares transferred to IEPF / IEPF Suspend Account respectively.

However, both the unclaimed dividend and shares transferred to IEPF / IEPF Suspend Account respectively can be claimed by the shareholders from the IEPF Authority by following the prescribed procedure laid down in the Rules.

For any queries on the above matter, shareholders are requested to contact the company's Registrar and Share Transfer Agents, M/s Cameo Corporate Services Ltd, "Subramanian Building", 1 Club House Road, Chennai 600002. Tel: 044-28460390 email ID: investor@cameoindia.com.

For INDIA MOTOR PARTS & ACCESSORIES LIMITED
Chennai S KALYANARAMAN
15.05.2019 SECRETARY & COMPLIANCE OFFICER

"BUSINESS LINE"

16th MAY, 2019 (THURSDAY)

CERTIFIED TRUE COPY
For SWELECT ENERGY SYSTEMS LIMITED


R. SATHISHKUMAR
Company Secretary